

## FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE  
INTEGRATED INVESTIGATION FORM-I

UNDER SECTION 173 BNSS

முதல் தகவல் அறிக்கை

(Under Section 154 Cr.P.C.)

(குறவி தொழிலிய 154 இன் கீழ்)

V/AE, Kanchipuram

C 8069003  
5/AC/DO24/14M

1. District : Kanchipuram PS: காவல்நிலையம் Year: 2024 ஆண்டு FIR No.: மு.த.அ. எண் Date: 26/07/2024 நாள் at 09.00hrs

2. (i) Act சட்டம்: The Prevention of corruption Sections பிரிவுகள்:  
(ii) Act சட்டம்: Act, 1988 (as amended in Sections பிரிவுகள்: V/s. 7(a)  
(iii) Act சட்டம்: 2018) Sections பிரிவுகள்:  
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :3. (a) Occurrence of Offence Day : Date from : 25.07.2024 Date to :  
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் at நாள் வரை -  
Time Period : Time from : நேரம் முதல் 12.45hrs நேரம் வரை  
நேர அளவு(b) Information Received at PS. Date : 26.07.2024 Time : at 07.30hrs  
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்  
(c) General Diary Reference : Entry No(s) 26.07.2024 Time : at 07.30hrs & 09.00hrs.  
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் நேரம்4. Type of Information : Written/ Oral : written complaint  
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக5. Place of Occurrence (a) Direction and Distance from PS: South - East about - 25 Kms.  
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்  
Beat Number : - (b) Address : V/AE Office, Thirumakkudal village,  
முறைக் காவல் எண் முகவரி Uthiramerur Taluk, Kanchipuram District.(c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :  
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்6. Complainant /Informant (a) Name : Tr. R. Kumaravel (b) Father's/ Husband's Name : S/o. Raman  
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்(c) Date / Year of Birth : Age - 31 (d) Nationality : Indian (e) Passport No. :  
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்Date of Issue : Place of Issue :  
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்(f) Occupation : Driver (g) Address :  
தொழில் முகவரி7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)  
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்  
(தேவையெனில் தனித்தான் இணைக்கவும்)Tr. Karunakaran  
village Administrative officer,  
Thirumakkudal village, Uthiramerur Taluk,  
Kanchipuram District.8. Reasons for delay in reporting by the complainant / Informant:  
குற்றமுறையிட்டாளால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்



**(Contents of the F.I.R. in Kanchipuram V & AC, Cr.No.05/AC/2024/KM, U/s. 7(a) of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) continues . . .)**

நாங்கள் வசித்து வரும் திருமுக்கூடல் கிராம சர்வே எண்.328, பரப்பளவு 62 சதுர மீட்டர் கொண்ட இடத்திற்கு பட்டா இல்லை. பின்னர் பல முறை மனு கொடுத்தும் பட்டா கிடைக்காததால், பிறகு எனது மனைவி திருமதி.தமிழ்செல்வி தனது பெயரில் பட்டா வேண்டி மனு அளித்தார். அதன்பேரில் உத்திமேரூர் வட்டாட்சியர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.03/2024/அ11, நாள். 29.01.2024-ல் கண்ட உத்தரவுபடி எனது மனைவி பெயருக்கு மேற்படி இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. எனது மனைவி பெயரில் உள்ள பட்டாவை கிராம கணக்கு, அடங்கல் மற்றும் கணினி பட்டா ஆகியவற்றில் பதிவேற்றம் செய்ய வேண்டி பலமுறை நான் திருமுக்கூடல் VAO திரு.கருணாகரன் அவர்களை பலமுறை அலுவலகத்தில் சந்தித்துள்ளேன். அவர் எனது செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு தகவல் சொல்வதாக தெரிவித்தார். பின்னர் நான் இது தொடர்பாக நேற்று 25.07.24 ந் தேதி காலை சுமார் 11 மணிக்கு எனது மனைவி பெயரில் மனு எழுதி வாங்கிக்கொண்டு, திருமுக்கூடல் VAO திரு.கருணாகரன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தேன். அதற்கு அவர் எனது மனுவை வாங்கிக் கொண்டு, நான் போன் செய்கிறேன் என்று தெரிவித்து என்னை அனுப்பினார். பின்னர் சிறிது நேரம் கழித்து காலை சுமார் 11.45 மணிக்கு எனது செல்போனுக்கு VAO திருமுக்கூடல் திரு.கருணாகரன் அவரது செல்போனில் இருந்து என்னை தொடர்புகொண்டு, அவரது அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்தார். அதன் பிறகு நான் மீண்டும் அவரது அலுவலகத்திற்கு மதியம் சுமார் 12.45 மணிக்கு சென்று VAO திரு.கருணாகரன் அவரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் எனது மனைவியின் பெயரில் உள்ள பட்டாவை கிராம கணக்கு, கணினி பட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றில் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க பணம் ரூ.20,000/-ம் செலவாகும் என்று சொன்னார். அதற்கு நான் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று தெரிவித்தேன், அதற்கு அவராகவே பணத்தை குறைத்துக்கொண்டு, பணம் ரூ.15,000/-த்துடன் நாளை வந்து அவரது அலுவலகத்தில் சந்தித்து நான் கேட்ட பணத்தை கொடுத்தால் உனது வேலையை உடனே முடித்து தருகிறேன் என்று சொன்னார். மேற்படி விவரத்தை எனது மனைவியிடம் நான் தெரிவித்தேன். எனக்கும் எனது மனைவிக்கும் VAO திரு.கருணாகரன், திருமுக்கூடல் அவர்களுக்கு லஞ்சப் பணம் கொடுக்க விருப்பம் இல்லாததால், நான் அவர் கேட்ட லஞ்சப்பணம் ரூ.15,000/-த்துடன் இன்று (26.07.24) காலை காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு வந்து எனது மனைவி பெயரில் கிராம கணக்கில் பட்டா


**(FIR contents, continues to next page.....)**

(Contents of the F.I.R. in Kanchipuram V & AC, Cr.No.05/AC/2024/KM, U/s. 7(a) of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) continues . . .)

பதிவேற்றம் செய்ய, லஞ்சப் பணம் கேட்ட VAO கருணாகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் கொடுக்கிறேன். மேலும், அவர் மீது தாங்கள் எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு, sd(xxxx), R.Kumaravel, 26.07.2024.

Honoured Sir,

The above complaint was received by me on 26.07.2024 at 07.30 hrs, after verifying the antecedents of the accused and credibility of the complainant. After obtaining permission from the DVAC, Chennai, I have registered a case in Kanchipuram V&AC, Cr.No.5/AC/2024/KM, u/s. 7(a) of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) on 26.07.2024 at 09.00 hrs. The original FIR along with complaint sent to the Hon'ble Court of CJM cum Special Judge, Kanchipuram. Copies send to the Officers concerned and took-up the investigation.

R   
26/7/2024  
Rasht / RAO  
Kanchipuram.